

# Mat

## Chapter 25

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1    Τότε            ὁμοιωθήσεται    ἢ    βασιλεία    τῶν    οὐρανῶν,            δέκα    παρθένους,  
அப்போது    உபமிக்கப்படும்    -    ராஜ்யம்    -    பரலோகத்தின்    பத்து    கன்னிகளுக்கு  
[G5119](#)            [G3666](#)                            [G3588](#)    [G0932](#)            [G3588](#)    [G3772](#)                            [G1176](#)    [G3933](#)

αἵτινες    λαβῶσιν            τὰς    λαμάρδας            ἕαυτῶν,            ἐξήλιθον            εἰς  
எவர்கள்    எடுத்துக்கொண்டு    -    விளக்குகளை    தங்களுடைய    புறப்பட்டார்கள்    -க்கு  
[G3748](#)            [G2983](#)                            [G3588](#)    [G2985](#)                            [G1438](#)                            [G1831](#)                            [G1519](#)

πάαντησιν    τοῖς    σπυρίοις.  
எதிர்கொண்டு    -    மணவாளனின்  
[G5222](#)                            [G3588](#)    [G3566](#)

அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஓட்பாக இருக்கும்.

2    πάντες    δὲ    ἐξ    αὐτῶν            ἦσαν            μωραὶ,            καὶ    πάντες  
ஐந்துபேர்    மற்றும்    -ல்    அவர்களில்    இருந்தார்கள்    மதியற்றவர்கள்    மற்றும்    ஐந்துபேர்  
[G4002](#)            [G1161](#)            [G1537](#)            [G0846](#)                            [G1510](#)                            [G3474](#)                            [G2532](#)                            [G4002](#)

φρόνιμοι.  
விவேகமுள்ளவர்கள்  
[G5429](#)

அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள்.

3    αἱ    γὰρ            μωραὶ,            λαβῶσιν            τὰς    λαμάρδας  
-    ஏனென்றால்    மதியற்றவர்கள்    எடுத்துக்கொண்டு    -    விளக்குகளை  
[G3588](#)            [G1063](#)                            [G3474](#)                            [G2983](#)                            [G3588](#)                            [G2985](#)

«αὐτῶν»,    οὐκ    ἔλαβον            μεθ'    ἑαυτῶν            ἔλαον;  
தங்களுடைய    இல்லை    எடுத்தார்கள்    -உடன்    தங்களுடன்    எண்ணெய்  
[G0846](#)            [G3756](#)                            [G2983](#)                            [G3326](#)                            [G1438](#)                            [G1637](#)

புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

4    αἱ    δὲ            φρόνιμοι            ἔλαβον            ἔλαον            ἐν    τοῖς  
-    ஆனால்    விவேகமுள்ளவர்கள்    எடுத்தார்கள்    எண்ணெய்    -ல்    -  
[G3588](#)            [G1161](#)                            [G5429](#)                            [G2983](#)                            [G1637](#)                            [G1722](#)                            [G3588](#)

ἀγγελίοις,    μετὰ    τῶν    λαμάρδων            ἑαυτῶν.  
பாத்திரங்களில்    -உடன்    -    விளக்குகளின்    தங்களுடைய  
[G0030](#)                            [G3326](#)                            [G3588](#)                            [G2985](#)                            [G1438](#)

புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.

5    χρονίζοντος    δὲ    τοῖς    σπυρίοις,            ἐνύσταξαν            πάντας            καὶ  
தாமதிகையில்    மற்றும்    -    மணவாளனின்    தூக்கமடைந்தார்கள்    எல்லோரும்    மற்றும்  
[G5549](#)                            [G1161](#)                            [G3588](#)                            [G3566](#)                            [G3573](#)                            [G3956](#)                            [G2532](#)

ἐκάρθυσον.  
தூங்கினார்கள்  
[G2518](#)

மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.

6    μὲν δὲ    ὑπὸς,    κραυγῆ    γέγονεν,    Ἴδιον,    ὃ    ὑμῶν!    ἔξερξεσθε  
நடு    ஆனால்    இரவின்    கூக்குரல்    ஆயிற்று    இதோ    -    மணவாளன்    புறப்படுங்கள்  
G3319    G1161    G3571    G2906    G1096    G3708    G3588    G3566    G1831

εἰς    ἀάνατησιν    ἀυτοῦ!  
-க்கு    எதிர்கொண்டு    அவருடைய  
G1519    G0529    G0846

நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது.

7    τότε    ἠγέρθησαν    αἱ    παρθέναι    ἐκεῖναί,    καὶ    ἐκόσμησαν  
அப்போது    எழுந்தார்கள்    எல்லா    -    கன்னிகள்    அந்த    மற்றும்    அலங்கரித்தார்கள்  
G5119    G1453    G3956    G3588    G3933    G1565    G2532    G2885

ταῖς    λαμάρδα    ἑαυτῶν.  
-    விளக்குகளை    தங்களுடைய  
G3588    G2985    G1438

அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

8    αἱ    δὲ    μωραὶ    ταῖς    φρονίμοις    εἶπαν,  
-    மற்றும்    மதியற்றவர்கள்    -    விவேகமுள்ளவர்களிடம்    சொன்னார்கள்  
G3588    G1161    G3474    G3588    G5429    G3004

Δότε    ἡμῖν    ἐκ    τοῦ    ἐλαίου    ἡμῶν,    ὅτι  
கொடுங்கள்    எங்களுக்கு    -இலிருந்து    -    எண்ணெயின்    உங்களுடைய    ஏனென்றால்  
G1325    G1473    G1537    G3588    G1637    G4771    G3754

αἱ    λαμάρδα    ἡμῶν    σβέννυσται.  
-    விளக்குகள்    எங்களுடைய    அணைகின்றன  
G3588    G2985    G1473    G4570

புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.

9    ἀεκήθησαν    δὲ    αἱ    φρόνιμοι,    λέγουσαι,    Μήποτε    ὁ  
பதிலளித்தார்கள்    மற்றும்    -    விவேகமுள்ளவர்கள்    சொல்லி    ஒருவேளை    இல்லை  
G0611    G1161    G3588    G5429    G3004    G3379    G3756

μη    ἀρκεση    ἡμῖν    καὶ    ἡμῖν;    πορεύεσθε    μᾶλλον    παρὸς  
ஒருபோதும்    போதாது    எங்களுக்கும்    மற்றும்    உங்களுக்கும்    போங்கள்    மாறாக    -இடம்  
G3361    G0714    G1473    G2532    G4771    G4198    G3123    G4314

τοῦς    παλοῦντας,    καὶ    ἀγοράσατε    ἑαυταῖς.  
-    விற்பவர்களிடம்    மற்றும்    வாங்குங்கள்    உங்களுக்கே  
G3588    G4453    G2532    G0059    G1438

புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

- 10 ἀπερχόμενων δὲ ἀπὸν ἀγοράσα, ἦλθεν ὁ νυμφίος, καὶ αἱ  
 போகையில் ஆனால் அவர்கள் வாங்க வந்தார் - மணவாளன் மற்றும் -  
[G0565](#) [G1161](#) [G0846](#) [G0059](#) [G2064](#) [G3588](#) [G3566](#) [G2532](#) [G3588](#)
- ἔτοιμοι εἰσῆλθον μετ' αὐτοῦ εἰς τὸς γάμους;  
 ஆயத்தமாயிருந்தவர்கள் பிரவேசித்தார்கள் -உடன் அவருடன் -க்கு - திருமணத்திற்கு  
[G2092](#) [G1525](#) [G3326](#) [G0846](#) [G1519](#) [G3588](#) [G1062](#)
- καὶ ἐκλείσθη ἡ θύρα.  
 மற்றும் மூடப்பட்டது - வாசல்  
[G2532](#) [G2808](#) [G3588](#) [G2374](#)

அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

- 11 ὕστερον δὲ, ἔρχονται καὶ αἱ λοιπαὶ παρθένοι, λέγουσαι,  
 பின்பு மற்றும் வருகிறார்கள் கூட - மீதியான கன்னிகள் சொல்லி  
[G5305](#) [G1161](#) [G2064](#) [G2532](#) [G3588](#) [G3062](#) [G3933](#) [G3004](#)
- Κύριε, κύριε, ἄνοιξον ἡμῖν!  
 ஆண்டவரே ஆண்டவரே திறக்குங்கள் எங்களுக்கு  
[G2962](#) [G2962](#) [G0455](#) [G1473](#)

பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.

- 12 ὁ δὲ ἀποκριθεὶς εἶπεν, Ἄμην λέγω ὑμῖν,  
 - ஆனால் பதிலளித்து சொன்னார் ஆமேன் சொல்லுகிறேன் உங்களுக்கு  
[G3588](#) [G1161](#) [G0611](#) [G3004](#) [G0281](#) [G3004](#) [G4771](#)
- ὁκ οἶδα ὑμᾶς.  
 இல்லை அறியேன் உங்களை  
[G3756](#) [G1492](#) [G4771](#)

அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

- 13 Γρηγορεῖτε οἶν, ὄχι ὁκ οἶδατε τὴν ἡμέραν, οὐδὲ  
 விழித்திருங்கள் ஆகையால் ஏனென்றால் இல்லை அறியீர்கள் - நாளை அல்லது  
[G1127](#) [G3767](#) [G3754](#) [G3756](#) [G1492](#) [G3588](#) [G2250](#) [G3761](#)
- τὴν ὥραν, <ὲν ἧ ὁ πῶς τοῦ ἀθροῦστος ἔρχεται>.  
 - நேரத்தை -ல் எந்த - மனிதகுமாரன் - மனிதனின் வருகிறார்  
[G3588](#) [G5610](#) [G1722](#) [G3739](#) [G3588](#) [G5207](#) [G3588](#) [G0444](#) [G2064](#)

மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

- 14 Ὡσαυτὸς ἔρχεται ὁ ἀποθνήσκων ἔκλεσεν τὸς  
 எப்படியென்றால் ஏனென்றால் மனிதன் பயணம்போகிற அழைத்தான் -  
[G5618](#) [G1063](#) [G0444](#) [G0589](#) [G2564](#) [G3588](#)
- ἰδίους διόλου, καὶ παρῆλθεν αὐτοῦ τὰ πάροχοντα  
 சொந்தமான அடிமைகளை மற்றும் ஒப்படைத்தான் அவர்களுக்கு - உடைமைகளை  
[G2398](#) [G1401](#) [G2532](#) [G3860](#) [G0846](#) [G3588](#) [G5225](#)
- αὐτοῦ.  
 அவனுடைய  
[G0846](#)

அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது.

15	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὃ ஒருவனுக்கு <a href="#">G3739</a>	μὲν உண்மையில் <a href="#">G3303</a>	ἔδωκεν கொடுத்தான் <a href="#">G1325</a>	παύετε ஐந்து <a href="#">G4002</a>	τάλαντα, தாலந்துகளை <a href="#">G5007</a>	ὃ ஒருவனுக்கு <a href="#">G3739</a>
	δὲ மற்றும் <a href="#">G1161</a>	δύο, இரண்டு <a href="#">G1417</a>	ὃ ஒருவனுக்கு <a href="#">G3739</a>	δὲ மற்றும் <a href="#">G1161</a>	ἔν, ஐன்று <a href="#">G1520</a>	ἐκάστω ஒவ்வொருவனுக்கும் <a href="#">G1538</a>	κατὰ τῆν -படி - <a href="#">G2596</a> <a href="#">G3588</a>
	ἰδίαν சொந்தமான <a href="#">G2398</a>	δύναμιν; திறனின் <a href="#">G1411</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀπεδίμησεν பயணம்போனான் <a href="#">G0589</a>	Εὐθὺς, உடனடியாக <a href="#">G2112</a>		

அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான்.

16	πορευθεὶς, போய் <a href="#">G4198</a>	ὁ - <a href="#">G3588</a>	τὰ - <a href="#">G3588</a>	παύετε ஐந்து <a href="#">G4002</a>	τάλαντα தாலந்துகளை <a href="#">G5007</a>	λαβὼν, பெற்றவன் <a href="#">G2983</a>	ἠργάσατο வேலைசெய்தான் <a href="#">G2038</a>	ἐν -ல் <a href="#">G1722</a>
	αὐτοῖς, அவற்றில் <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐκέρδισεν இலாபம்பெற்றான் <a href="#">G2770</a>	ἄλλα வேறு <a href="#">G0243</a>	παύετε. ஐந்து <a href="#">G4002</a>			

ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.

17	ῥοσάτωρ, அவ்வாறே <a href="#">G5615</a>	ὁ - <a href="#">G3588</a>	τὰ - <a href="#">G3588</a>	δύο, இரண்டு <a href="#">G1417</a>	ἐκέρδισεν இலாபம்பெற்றான் <a href="#">G2770</a>	ἄλλα வேறு <a href="#">G0243</a>	δύο. இரண்டு <a href="#">G1417</a>
----	--	---------------------------------	----------------------------------	---	--	---------------------------------------	---

அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.

18	ὁ - <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	τὸ - <a href="#">G3588</a>	ἐν ஒன்றை <a href="#">G1520</a>	λαβὼν, பெற்றவன் <a href="#">G2983</a>	ἀπελθὼν போய் <a href="#">G0565</a>	ῥορξεν தோண்டினான் <a href="#">G3736</a>	γῆν, பூமியை <a href="#">G1093</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	ἔκρυσεν மறைத்தான் <a href="#">G2928</a>	τὸ - <a href="#">G3588</a>	ἀργύριον வெள்ளியை <a href="#">G0694</a>	τοῦ - <a href="#">G3588</a>	κυρίου ஆண்டவரின் <a href="#">G2962</a>	αὐτοῦ. அவனுடைய <a href="#">G0846</a>			

ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.

19	μετὰ -பின் <a href="#">G3326</a>	δὲ மற்றும் <a href="#">G1161</a>	πολὺν நீண்ட <a href="#">G4183</a>	χρόνον, காலத்திற்குப்பிறகு <a href="#">G5550</a>	ἔρχεται வருகிறான் <a href="#">G2064</a>	ὁ - <a href="#">G3588</a>	κύριος ஆண்டவன் <a href="#">G2962</a>	τῶν - <a href="#">G3588</a>
	δοῦλων அடிமைகளின் <a href="#">G1401</a>	ἐκείνων, அந்த <a href="#">G1565</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	συναίρει கணக்குதீர்க்கிறான் <a href="#">G4868</a>	λόγον கணக்கை <a href="#">G3056</a>	μετ' -உடன் <a href="#">G3326</a>	αὐτῶν. அவர்களின் <a href="#">G0846</a>	

அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.

20	καὶ மற்றும் <a href="#">G2532</a>	προσελθὼν, வந்து <a href="#">G4334</a>	ὁ -	τὰ -	πάντε ஐந்து <a href="#">G4002</a>	τάλαντα தாலந்துகளை <a href="#">G5007</a>	λαβὼν, பெற்றவன் <a href="#">G2983</a>	προσήνευκεν கொண்டுவந்தான் <a href="#">G4374</a>
	ἄλλα வேறு <a href="#">G0243</a>	πάντε ஐந்து <a href="#">G4002</a>	τάλαντα, தாலந்துகளை <a href="#">G5007</a>	λέγων, சொல்லி <a href="#">G3004</a>	Κύριε, ஆண்டவரே <a href="#">G2962</a>	πάντε ஐந்து <a href="#">G4002</a>	τάλαντά தாலந்துகளை <a href="#">G5007</a>	μοι எனக்கு <a href="#">G1473</a>
	παρέδωκα; ஒப்படைத்தீர் <a href="#">G3860</a>	ἴδε, இதோ <a href="#">G3708</a>	ἄλλα வேறு <a href="#">G0243</a>	πάντε ஐந்து <a href="#">G4002</a>	τάλαντα தாலந்துகளை <a href="#">G5007</a>	ἐκέρδησα. இலாபம்பெற்றேன் <a href="#">G2770</a>		

அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.

21	ἔφη சொன்னான் <a href="#">G5346</a>	αὐτῷ அவனுக்கு <a href="#">G0846</a>	ὁ -	κύριος ஆண்டவன் <a href="#">G2962</a>	αὐτοῦ, அவனுடைய <a href="#">G0846</a>	Εἶ, நல்லது <a href="#">G2095</a>	δοῦλε அடிமையே <a href="#">G1401</a>		
	ἀγαθὲ நல்லவனே <a href="#">G0018</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	πιστέ! நம்பிக்கையுள்ளவனே <a href="#">G4103</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	ὀλίγα சிலவற்றில் <a href="#">G3641</a>	ἦς இருந்தாய் <a href="#">G1510</a>			
	πιστός; நம்பிக்கையுள்ளவன் <a href="#">G4103</a>		ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	πολλῶν அநேகத்தில் <a href="#">G4183</a>	σε உன்னை <a href="#">G4771</a>	καταστήσω. நியமிப்பேன் <a href="#">G2525</a>	εἴσελθε பிரவேசி <a href="#">G1525</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	τὴν - <a href="#">G3588</a>
	χαρὰν மகிழ்ச்சியில் <a href="#">G5479</a>	τοῦ - <a href="#">G3588</a>	κυρίου ஆண்டவரின் <a href="#">G2962</a>	σου உன்னுடைய <a href="#">G4771</a>					

அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

22	προσελθὼν வந்து <a href="#">G4334</a>	<ἴδε> மற்றும் <a href="#">G1161</a>	καὶ, கூட <a href="#">G2532</a>	ὁ -	τὰ -	δύο இரண்டு <a href="#">G1417</a>	τάλαντα தாலந்துகளை <a href="#">G5007</a>	εἶπεν, சொன்னான் <a href="#">G3004</a>
	Κύριε, ஆண்டவரே <a href="#">G2962</a>	δύο இரண்டு <a href="#">G1417</a>	τάλαντά தாலந்துகளை <a href="#">G5007</a>	μοι எனக்கு <a href="#">G1473</a>	παρέδωκα, ஒப்படைத்தீர் <a href="#">G3860</a>	ἴδε, இதோ <a href="#">G3708</a>	ἄλλα வேறு <a href="#">G0243</a>	δύο இரண்டு <a href="#">G1417</a>
	τάλαντα தாலந்துகளை <a href="#">G5007</a>	ἐκέρδησα இலாபம்பெற்றேன் <a href="#">G2770</a>						

இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.

23	ἔφη சொன்னான் <a href="#">G5346</a>	ἀπό அவனுக்கு <a href="#">G0846</a>	ὁ - <a href="#">G3588</a>	κύριος ஆண்டவன் <a href="#">G2962</a>	ἀπό, அவனுடைய <a href="#">G0846</a>	εἶ, நல்லது <a href="#">G2095</a>	δοῦλε அடிமையே <a href="#">G1401</a>	
	ἀγαθὲ நல்லவனே <a href="#">G0018</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	παισέ! நம்பிக்கையுள்ளவனே <a href="#">G4103</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	ὀλίγα சிலவற்றில் <a href="#">G3641</a>	ἦς இருந்தாய் <a href="#">G1510</a>		
	παισός; நம்பிக்கையுள்ளவன் <a href="#">G4103</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	πᾶσι அநேகத்தில் <a href="#">G4183</a>	σε உன்னை <a href="#">G4771</a>	κατασπέρσω. நியமிப்பேன் <a href="#">G2525</a>	εἰσελεθε பிரவேசி <a href="#">G1525</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	τῆν - <a href="#">G3588</a>
	χαρὰν மகிழ்ச்சியில் <a href="#">G5479</a>	τοῦ - <a href="#">G3588</a>	κυρίου ஆண்டவரின் <a href="#">G2962</a>	σοῦ. உன்னுடைய <a href="#">G4771</a>				

அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

24	προσελθὼν வந்து <a href="#">G4334</a>	δὲ மற்றும் <a href="#">G1161</a>	καὶ, கூட <a href="#">G2532</a>	ὁ - <a href="#">G3588</a>	τὸ - <a href="#">G3588</a>	ἐν ஒன்று <a href="#">G1520</a>	τάλαντον தாலந்தை <a href="#">G5007</a>	ἐληφὼς பெற்றவன் <a href="#">G2983</a>	εἶπεν, சொன்னான் <a href="#">G3004</a>
	Κύριε, ஆண்டவரே <a href="#">G2962</a>	ἔγνων அறிந்தேன் <a href="#">G1097</a>	σε, உம்மை <a href="#">G4771</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	σκληρὸς கடினமான <a href="#">G4642</a>	εἶ இருக்கிறீர் <a href="#">G1510</a>	ἄθροισμα, மனிதன் <a href="#">G0444</a>		
	θερπίδων அறுவடைசெய்கிற <a href="#">G2325</a>	ῥᾶπον எங்கே <a href="#">G3699</a>	ὀκ இல்லை <a href="#">G3756</a>	ἑσπερας, விதைத்தீர் <a href="#">G4687</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	συνάγωον சேர்க்கிற <a href="#">G4863</a>	ῥθην எங்கிருந்து <a href="#">G3606</a>	ὀ இல்லை <a href="#">G3756</a>	
	διεσκόρπισας. சிதறடித்தீர் <a href="#">G1287</a>								

ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன்.

25	καὶ மற்றும் <a href="#">G2532</a>	φθιγγεῖς, பயந்து <a href="#">G5399</a>	ἀπελθὼν, போய் <a href="#">G0565</a>	ἔκρυψα மறைத்தேன் <a href="#">G2928</a>	τὸ - <a href="#">G3588</a>	τάλαντόν தாலந்தை <a href="#">G5007</a>	σοῦ உம்முடைய <a href="#">G4771</a>	ἐν -ல் <a href="#">G1722</a>	τῆ - <a href="#">G3588</a>
	ῥῆ. பூமியில் <a href="#">G1093</a>	ἴδε, இதோ <a href="#">G3708</a>	ἔχεις உடையது <a href="#">G2192</a>	τὸ - <a href="#">G3588</a>	σοῦ. உம்முடையது <a href="#">G4674</a>				

ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.

26	ἀποκριθεὶς பதிலளித்து <a href="#">G0611</a>	δὲ, மற்றும் <a href="#">G1161</a>	ὁ - <a href="#">G3588</a>	κύριος ஆண்டவன் <a href="#">G2962</a>	ἀπό அவனுடைய <a href="#">G0846</a>	εἶπεν சொன்னான் <a href="#">G3004</a>	ἀπό, அவனுக்கு <a href="#">G0846</a>	Πονηρὲ தீயவனே <a href="#">G4190</a>
	δοῦλε அடிமையே <a href="#">G1401</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὀκνηρέ! சோம்பேறியே <a href="#">G3636</a>	ἦδεις அறிந்தாய் <a href="#">G1492</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	θερπίδω அறுவடைசெய்கிறேன் <a href="#">G2325</a>	ῥᾶπον எங்கே <a href="#">G3699</a>	
	ὀκ இல்லை <a href="#">G3756</a>	ἑσπερας, விதைத்தேன் <a href="#">G4687</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	συνάγωον சேர்க்கிறேன் <a href="#">G4863</a>	ῥθην எங்கிருந்து <a href="#">G3606</a>	ὀ இல்லை <a href="#">G3756</a>	διεσκόρπισας. சிதறடித்தேன் <a href="#">G1287</a>	

அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.

27	ἔδει வேண்டும் <a href="#">G1163</a>	σε உன்னை <a href="#">G4771</a>	οὖν ஆகையால் <a href="#">G3767</a>	βλαβεῖν போட்டிருக்க <a href="#">G0906</a>	τὰ - <a href="#">G3588</a>	ἀργύριά வெள்ளியை <a href="#">G0694</a>	μολ என்னுடைய <a href="#">G1473</a>	τοῖς - <a href="#">G3588</a>
	τραπέζιταις, நிதியாளர்களிடம் <a href="#">G5133</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐπιθῶν, வந்து <a href="#">G2064</a>	ἐγὼ நான் <a href="#">G1473</a>	ἐκομσάμην பெற்றிருப்பேன் <a href="#">G2865</a>	ἄν (உண்மையில்) <a href="#">G0302</a>	τὸ - <a href="#">G3588</a>	
	ἐμὸν என்னுடையதை <a href="#">G1699</a>	σὺν -உடன் <a href="#">G4862</a>	τόκῳ. வட்டியுடன் <a href="#">G5110</a>					

அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,

28	ἄρατε எடுங்கள் <a href="#">G0142</a>	οὖν ஆகையால் <a href="#">G3767</a>	ἀπ' ἑλίου -இலிருந்து <a href="#">G0575</a>	ἀπὸ τοῦ அவனிடமிருந்து <a href="#">G0846</a>	τὸ - <a href="#">G3588</a>	τάλαντον, தாலந்தை <a href="#">G5007</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	ρόστε கொடுங்கள் <a href="#">G1325</a>	τῷ - <a href="#">G3588</a>	ἔχοντι உடையவனுக்கு <a href="#">G2192</a>	τὰ - <a href="#">G3588</a>	δέκα பத்து <a href="#">G1176</a>	τάλαντα. தாலந்துகளை <a href="#">G5007</a>	

அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள்.

29	τῷ - <a href="#">G3588</a>	γὰρ ஏனென்றால் <a href="#">G1063</a>	ἔχοντι உடையவனுக்கு <a href="#">G2192</a>	παντὶ எல்லாம் <a href="#">G3956</a>	δοθῆσεται, கொடுக்கப்படும் <a href="#">G1325</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	περσοεπιθῆσεται; பெருகும் <a href="#">G4052</a>	
	τοῦ - <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>	ἔχοντος, உடையவனிடமிருந்து <a href="#">G2192</a>	καὶ கூட <a href="#">G2532</a>	ὃ எது <a href="#">G3739</a>	ἔχει உடையதோ <a href="#">G2192</a>	ἀριθῆσεται எடுக்கப்படும் <a href="#">G0142</a>
	ἀπ' -இலிருந்து <a href="#">G0575</a>	ἀπὸ τοῦ. அவனிடமிருந்து <a href="#">G0846</a>						

உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.

30	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοὺς - <a href="#">G3588</a>	ἀρχεῖον பயனற்ற <a href="#">G0888</a>	δοῦλον, அடிமையை <a href="#">G1401</a>	ἐκβιάετε தள்ளுங்கள் <a href="#">G1544</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	τὸ - <a href="#">G3588</a>	σκότος இருளில் <a href="#">G4655</a>	τὸ - <a href="#">G3588</a>
	ἐξώτερον; வெளிப்புறமான <a href="#">G1857</a>	ἐκεῖ அங்கே <a href="#">G1563</a>	ἔσται இருக்கும் <a href="#">G1510</a>	ὃ - <a href="#">G3588</a>	κλαυθμὸς அழுகை <a href="#">G2805</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὃ - <a href="#">G3588</a>	βρυγμὸς பல்கடிப்பு <a href="#">G1030</a>	τῶν - <a href="#">G3588</a>
	ὀδόντων. பற்களின் <a href="#">G3599</a>								

பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.

31	“Οταν எப்போது <a href="#">G3752</a>	δὲ மற்றும் <a href="#">G1161</a>	ἔλθῃ வருவார் <a href="#">G2064</a>	ὁ - <a href="#">G3588</a>	υἱὸς மனிதகுமாரன் <a href="#">G5207</a>	τοῦ - <a href="#">G3588</a>	ἀνθρώπου மனிதனின் <a href="#">G0444</a>	ἐν -ல் <a href="#">G1722</a>	τῇ - <a href="#">G3588</a>
	δόξῃ மகிமையில் <a href="#">G1391</a>	αὐτοῦ, அவருடைய <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	πάντες எல்லா <a href="#">G3956</a>	οἱ - <a href="#">G3588</a>	ἄγγελοι தூதர்கள் <a href="#">G0032</a>	μετ’ -உடன் <a href="#">G3326</a>	αὐτοῦ, அவருடன் <a href="#">G0846</a>	τότε அப்போது <a href="#">G5119</a>
	καθίσει உட்காருவார் <a href="#">G2523</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	θρόνου சிங்காசனத்தின் <a href="#">G2362</a>	δόξῃ மகிமையின் <a href="#">G1391</a>	αὐτοῦ. அவருடைய <a href="#">G0846</a>				

அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடு கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.

32	καὶ மற்றும் <a href="#">G2532</a>	συναχθήσονται சேர்க்கப்படுவார்கள் <a href="#">G4863</a>	ἔμπροσθεν முன்பாக <a href="#">G1715</a>	αὐτοῦ அவரின் <a href="#">G0846</a>	πάντα எல்லா <a href="#">G3956</a>	τὰ - <a href="#">G3588</a>	ἔθνη; தேசங்கள் <a href="#">G1484</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	ἀφορίσει பிரிப்பார் <a href="#">G0873</a>	αὐτούς அவர்களை <a href="#">G0846</a>	ἀπ’ -இலிருந்து <a href="#">G0575</a>	ἀλλήλων, ஒருவரையொருவரிடமிருந்து <a href="#">G0240</a>	ὧσαυτ எப்படியென்றால் <a href="#">G5618</a>	ὁ - <a href="#">G3588</a>		
	πομπῆν மேய்ப்பன் <a href="#">G4166</a>	ἀφορίζει பிரிக்கிறான் <a href="#">G0873</a>	τὰ - <a href="#">G3588</a>	παρόβια ஆடுகளை <a href="#">G4263</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τῶν - <a href="#">G3588</a>	ἐπιφῶν. வெள்ளாடுகளின் <a href="#">G2056</a>	

அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,

33	καὶ மற்றும் <a href="#">G2532</a>	στήσει நிறுத்துவார் <a href="#">G2476</a>	τὰ - <a href="#">G3588</a>	μὲν உண்மையில் <a href="#">G3303</a>	παρόβια ஆடுகளை <a href="#">G4263</a>	ἐκ -ல் <a href="#">G1537</a>	δεξιῶν வலப்பக்கத்தில் <a href="#">G1188</a>	αὐτοῦ, அவருடைய <a href="#">G0846</a>
	τὰ - <a href="#">G3588</a>	δεξ மற்றும் <a href="#">G1161</a>	ἐπιφῶν வெள்ளாடுகளை <a href="#">G2055</a>	ἐξ -ல் <a href="#">G1537</a>	ἐβὼν இடப்பக்கத்தில் <a href="#">G2176</a>			

செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.

34	τότε அப்போது <a href="#">G5119</a>	ἐρεῖ சொல்வார் <a href="#">G2046</a>	ὁ - <a href="#">G3588</a>	Βασίλευς ராஜா <a href="#">G0935</a>	τοῦ - <a href="#">G3588</a>	ἐκ -ல் <a href="#">G1537</a>	δεξιῶν வலப்பக்கத்தில் <a href="#">G1188</a>	αὐτοῦ, அவருடைய <a href="#">G0846</a>
	Δεῦτε, வாருங்கள் <a href="#">G1205</a>	οἱ - <a href="#">G3588</a>	ἐβλογημένοι ஆசீர்வதிக்கப்பட்டவர்களே <a href="#">G2127</a>	τοῦ - <a href="#">G3588</a>	Πατρός பிதாவின் <a href="#">G3962</a>	μου, என்னுடைய <a href="#">G1473</a>	κληρονόμοι சுதந்தரியங்கள் <a href="#">G2816</a>	
	τῆν - <a href="#">G3588</a>	ἡτοιμασμένην ஆயத்தப்படுத்தியிருக்கிற <a href="#">G2090</a>	βίβλιν உங்களுக்கு <a href="#">G4771</a>	βασίλειαν ராஜ்யத்தை <a href="#">G0932</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	καταβόλῃς அஸ்திவாரத்தின் <a href="#">G2602</a>		
	κόσμου. உலகத்தின் <a href="#">G2889</a>							

அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

35 εἰς ἅπαντα ὑμῶν, καὶ ἐν δὲ κατὰ μοι φανεῖν; ἐδίψησα,  
பசித்தேன் ஏனென்றால் மற்றும் கொடுத்தீர்கள் எனக்கு சாப்பிட தாகமாயிருந்தேன்  
[G3983](#) [G1063](#) [G2532](#) [G1325](#) [G1473](#) [G5315](#) [G1372](#)

καὶ ἐπορεύσασθε με; ξένος ἦμεν, καὶ  
மற்றும் குடிக்கக்கொடுத்தீர்கள் எனக்கு அந்நியன் இருந்தேன் மற்றும்  
[G2532](#) [G4222](#) [G1473](#) [G3581](#) [G1510](#) [G2532](#)

συνηγάγετε με;  
சேர்த்துக்கொண்டீர்கள் என்னை  
[G4863](#) [G1473](#)

பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

36 ὑμῶν, καὶ περιβιάσετέ με; ἠσθένησα, καὶ  
நிர்வாணமாயிருந்தேன் மற்றும் உடுத்தீர்கள் என்னை நோயுற்றேன் மற்றும்  
[G1131](#) [G2532](#) [G4016](#) [G1473](#) [G0770](#) [G2532](#)

ἐπεσκέψασθε με; ἐν φυλακῇ ἦμεν, καὶ ἦλθατε παρὸς  
சந்தித்தீர்கள் என்னை -ல் சிறையில் இருந்தேன் மற்றும் வந்தீர்கள் -இடம்  
[G1980](#) [G1473](#) [G1722](#) [G5438](#) [G1510](#) [G2532](#) [G2064](#) [G4314](#)

με.  
என்னிடம்  
[G1473](#)

ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.

37 τό τε ἀποκριθῆσονται αὐτῷ οἱ δίκαιοι, λέγοντες, Κύριε,  
அப்போது பதிலளிப்பார்கள் அவருக்கு - நீதிமான்கள் சொல்லி ஆண்டவரே  
[G5119](#) [G0611](#) [G0846](#) [G3588](#) [G1342](#) [G3004](#) [G2962](#)

τό τε σε εἶδομεν πεινῶντα, καὶ ἐπρέψαμεν? ἢ  
எப்போது உம்மை கண்டோம் பசித்திருக்கிற மற்றும் போஷித்தோம் அல்லது  
[G4219](#) [G4771](#) [G3708](#) [G3983](#) [G2532](#) [G5142](#) [G2228](#)

διψῶντα, καὶ ἐπορεύσασθε  
தாகமாயிருக்கிற மற்றும் குடிக்கக்கொடுத்தோம்  
[G1372](#) [G2532](#) [G4222](#)

அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்?

38 τό τε δέ σε εἶδομεν ξένον, καὶ συνηγάγομεν?  
எப்போது மற்றும் உம்மை கண்டோம் அந்நியனாய் மற்றும் சேர்த்துக்கொண்டோம்  
[G4219](#) [G1161](#) [G4771](#) [G3708](#) [G3581](#) [G2532](#) [G4863](#)

ἢ ὑμῶν, καὶ περιβιάσομεν?  
அல்லது நிர்வாணமாய் மற்றும் உடுத்தோம்  
[G2228](#) [G1131](#) [G2532](#) [G4016](#)

எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்?

39	πότε எப்போது <a href="#">G4219</a>	δέ மற்றும் <a href="#">G1161</a>	σε உம்மை <a href="#">G4771</a>	εἰδομεν கண்டோம் <a href="#">G3708</a>	ἀσθενούντα, நோயுற்றவராய் <a href="#">G0770</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>	ἐν -ல் <a href="#">G1722</a>	φύλακῃ, சிறையில் <a href="#">G5438</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἦλθομεν வந்தோம் <a href="#">G2064</a>	παρόδ -இடம் <a href="#">G4314</a>	σε? உம்மிடம் <a href="#">G4771</a>				

எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.

40	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀποκριθεὶς, பதிலளித்து <a href="#">G0611</a>	ὁ - <a href="#">G3588</a>	Βασιλεὺς ராஜா <a href="#">G0935</a>	ἐρεῖ சொல்வார் <a href="#">G2046</a>	αὐτοῖς, அவர்களுக்கு <a href="#">G0846</a>	Ἄμην ஆமென் <a href="#">G0281</a>
	λέγω சொல்லுகிறேன் <a href="#">G3004</a>	ὑμῖν, உங்களுக்கு <a href="#">G4771</a>	ἐφ' -மேல் <a href="#">G1909</a>	ὅσον எவ்வளவு <a href="#">G3745</a>	ἐποίησατε செய்தீர்கள் <a href="#">G4160</a>	ἐνὶ ஒருவனுக்கு <a href="#">G1520</a>	τόπῳ இவர்களின் <a href="#">G3778</a>
	τῶν - <a href="#">G3588</a>	ἁδελφῶν சகோதரர்களின் <a href="#">G0080</a>	μου என்னுடைய <a href="#">G1473</a>	τῶν - <a href="#">G3588</a>	ἐλαχίστων, மிகச்சிறியவர்களின் <a href="#">G1646</a>	ἐμοὶ எனக்கு <a href="#">G1473</a>	ἐποίησατε. செய்தீர்கள் <a href="#">G4160</a>

அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

41	τότε அப்போது <a href="#">G5119</a>	ἐρεῖ சொல்வார் <a href="#">G2046</a>	καὶ கூட <a href="#">G2532</a>	τοῖς - <a href="#">G3588</a>	ἐξ -ல் <a href="#">G1537</a>	ἐβύσπμων, இடப்பக்கத்திலுள்ளவர்களுக்கு <a href="#">G2176</a>	Πορεύεσθε போங்கள் <a href="#">G4198</a>	
	ἀ' -இலிருந்து <a href="#">G0575</a>	ἐμοῦ, என்னிடமிருந்து <a href="#">G1473</a>	ἑοῦ - <a href="#">G3588</a>	κατηραμένον, சாபிக்கப்பட்டவர்களே <a href="#">G2672</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	τὸ - <a href="#">G3588</a>	παῖρ நெருப்பில் <a href="#">G4442</a>	τὸ - <a href="#">G3588</a>
	αἰώνιον, நித்தியமான <a href="#">G0166</a>	τὸ - <a href="#">G3588</a>	ἦτοῦμασμένον ஆயத்தப்படுத்தியிருக்கிற <a href="#">G2090</a>	τῷ - <a href="#">G3588</a>	διαβόλῳ பிசாசுக்கும் <a href="#">G1228</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοῖς - <a href="#">G3588</a>	
	ἀγγέλοις தூதர்களுக்கும் <a href="#">G0032</a>	αὐτοῦ. அவனுடைய <a href="#">G0846</a>						

அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

42	ἐπειδασα பசித்தேன் <a href="#">G3983</a>	γὰρ, ஏனென்றால் <a href="#">G1063</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὅκ இல்லை <a href="#">G3756</a>	ἐδῶκατέ கொடுத்தீர்கள் <a href="#">G1325</a>	μοι எனக்கு <a href="#">G1473</a>	φάγειν; சாப்பிட <a href="#">G5315</a>	(καὶ) மற்றும் <a href="#">G2532</a>
	ἐδίψησα, தாகமாயிருந்தேன் <a href="#">G1372</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὅκ இல்லை <a href="#">G3756</a>	ἐποτίσατέ குடிக்கக்கொடுத்தீர்கள் <a href="#">G4222</a>	με; எனக்கு <a href="#">G1473</a>			

பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை;

43	ξένος அந்நியன் <a href="#">G3581</a>	ἴμην, இருந்தேன் <a href="#">G1510</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁ இல்லை <a href="#">G3756</a>	συνηγάγετε சேர்த்துக்கொண்டீர்கள் <a href="#">G4863</a>	με; என்னை <a href="#">G1473</a>	γυμνός, நிர்வாணமாய் <a href="#">G1131</a>	
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁ இல்லை <a href="#">G3756</a>	περιεβίβλετε உடுத்தீர்கள் <a href="#">G4016</a>	με; என்னை <a href="#">G1473</a>	ἀσθενῆς, நோயுற்றவனாய் <a href="#">G0772</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐν -ல் <a href="#">G1722</a>	φυλακῆ, சிறையில் <a href="#">G5438</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁκ இல்லை <a href="#">G3756</a>	ἐπεσκέψασθε சந்தித்தீர்கள் <a href="#">G1980</a>	με. என்னை <a href="#">G1473</a>				

அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார்.

44	τότε அப்போது <a href="#">G5119</a>	ἀποκριθῆσονται பதிலளிப்பார்கள் <a href="#">G0611</a>	καὶ கூட <a href="#">G2532</a>	αὐτοί, அவர்களே <a href="#">G0846</a>	λέγοντες, சொல்லி <a href="#">G3004</a>	Κύριε, ஆண்டவரே <a href="#">G2962</a>	πάντε எப்போது <a href="#">G4219</a>	σε உம்மை <a href="#">G4771</a>
	εἶδομεν கண்டோம் <a href="#">G3708</a>	παλινῶντα, பசித்திருக்கிற <a href="#">G3983</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>	διψῶντα, தாகமாயிருக்கிற <a href="#">G1372</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>	ξένον, அந்நியனாய் <a href="#">G3581</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>	
	γυμνόν, நிர்வாணமாய் <a href="#">G1131</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>	ἀσθενῆ, நோயுற்றவனாய் <a href="#">G0772</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>	ἐν -ல் <a href="#">G1722</a>	φυλακῆ, சிறையில் <a href="#">G5438</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁ இல்லை <a href="#">G3756</a>
	διηκονήσαμὲν சேவித்தோம் <a href="#">G1247</a>	σοί? உமக்கு <a href="#">G4771</a>						

அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.

45	τότε அப்போது <a href="#">G5119</a>	ἀποκριθῆσεται பதிலளிப்பார் <a href="#">G0611</a>	αὐτοῖς, அவர்களுக்கு <a href="#">G0846</a>	λέγων, சொல்லி <a href="#">G3004</a>	Ἄμην ஆமேன் <a href="#">G0281</a>	λέγω சொல்லுகிறேன் <a href="#">G3004</a>		
	ὑμῖν, உங்களுக்கு <a href="#">G4771</a>	ἐφ' -மேல் <a href="#">G1909</a>	ῥῶσον எவ்வளவு <a href="#">G3745</a>	ὁκ இல்லை <a href="#">G3756</a>	ἐποιήσατε செய்தீர்களோ <a href="#">G4160</a>	ἐνὶ ஒருவனுக்கு <a href="#">G1520</a>	τοῦτων இவர்களின் <a href="#">G3778</a>	τῶν - <a href="#">G3588</a>
	ἐλαχίστων, மிகச்சிறியவர்களின் <a href="#">G1646</a>	ὁδὲ அல்லது <a href="#">G3761</a>	ἐμοὶ எனக்கும் <a href="#">G1473</a>	ἐποιήσατε. செய்தீர்கள் <a href="#">G4160</a>				

அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

46	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀπελεύσονται போவார்கள் <a href="#">G0565</a>	οἱ இவர்கள் <a href="#">G3778</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	κόλασιν தண்டனையில் <a href="#">G2851</a>	αἰώνιον; நித்தியமான <a href="#">G0166</a>	οἱ - <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>
	δικαιοί நீதிமான்கள் <a href="#">G1342</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	ζῶν ஜீவனில் <a href="#">G2222</a>	αἰώνιον. நித்தியமான <a href="#">G0166</a>				

அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.